220—

பட்டுக் கூடு விற்பனை நிலையம்

***19092—திரு. க. அன்பழகன்:**

மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கும்பகோணம் தொகுதி, கும்பகோணத்தில் பட்டுக் கூடு விற்பனை நிலையம் அமைக்கவும், அதற்கான உரிய விலை கிடைக்கவும் அரசு ஆவன செய்யுமா'?

மாண்புமிகு திரு. பா. பென்ஜமின், ஊரகத் தொழில் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பட்டு விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், பட்டு நூற்பு மையங்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும், பட்டுக் கூடு விற்பனை மையம் அமைக்கும் அவசியம் எழவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தற்போது பட்டுக் கூடுகளுக்கு தமிழ்நாட்டில் நல்ல விலை கிடைத்து வருகிறது என்பதையும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. க. அன்பழகன் அவர்கள்.*

முற்பகல் 11–30

திரு. க. அன்பழகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கும்பகோணம் தொகுதியில் கும்பகோணம், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் ஆகிய ஊர்களிலும், பக்கத்திலுள்ள சுவாமிமலை, திருபுவனம், அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களிலும் 25,000 பட்டு நெசவாளர்கள் சுமார் 50,000 தறிகளை வைத்துக்கொண்டு நெசவுத் தொழிலைப் பிரதானமான தொழிலாகச் செய்துவருகிறார்கள். காஞ்சிபுரம் பட்டைப் போல், திருப்புவனம், கும்பகோணம் பட்டு உலக பிரசித்தி பெற்றது. பட்டு நூல் வாங்குவதற்கு பட்டு நெசவாளர்கள் காஞ் சிபுரம் செல்ல வேண்டியுள்ளது. அதே நேரத்தில், பட்டினுடைய மூலப்பொருளான பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதை விற்பனை செய்வதற்கு சேலம், தருமபுரி, பெங்களூரு போன்ற இடங்களிலுள்ள விற்பனை மையங்களுக்குச்*

2018 ஜூன் 26]

செல்ல வேண்டியுள்ளது. எனவே, பட்டு உற்பத்தி மையப் பகுதியான கும்பகோணத்திலேயே பட்டு நெசவாளர்களும், பட்டு விவசாயிகளும் பயன்பெறும்வகையில், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கும்பகோணத்தில் பட்டுக் கூடு விற்பனை மையம் அமைத்திட ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. பா. பென்ஜமின்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 20 பட்டு விவசாயிகள் மட்டுமே உள்ளனர். இப்பகுதியில் 39 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, பட்டு விவசாயிகளால் பட்டுப் புழு வளர்ப்புத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில், வருடத்திற்கு 10,500 கிலோ பட்டுக் கூடுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் பட்டுக் கூடுகளிலிருந்து, பட்டு நூல் நூற்பதற்கு கும்பகோணம் பகுதியில் போதுமான பட்டு நூற்பாளர்களும் இல்லை. கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக் கூடுகளை கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருச்சி மற்றும் புதுக்கோட்டை அரசு பட்டுக் கூடு அங்காடிகளில் விற்பனை செய்துவருகின்றனர். இப்பகுதியில் மிகக் குறைந்த அளவிலேயே பட்டு விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனை செய்வதாலும், போதுமான பட்டு நூற்பாளர்கள் இல்லாததாலும் கும்பகோணம் தொகுதியில் பட்டுக் கூடு விற்பனை மையம் அமைக்கும் அவசியம் எழவில்லை என்பதையும், தற்போது பட்டுக் கூடுகளுக்கு தமிழ்நாட்டில் நல்ல விலை கிடைத்து வருகிறது. பட்டுக் கூடு கிலோ ஒன்றுக்கு சராசரியாக 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நல்ல விற்பனை விலையாகும் என்பதனை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. க. அன்பழகன் அவர்கள்.*

திரு. க. அன்பழகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கும்பகோணம் தொகுதியில் உள்ள திருப்புறம்பியம், குடிதாங்கி, பாபநாசம் மற்றும் அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளில்*

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடிகளை வளர்த்து, அதனை பட்டுப் புழுவிற்கு உணவாக்கி, அது வளர்வதற்கேற்ற சீதோஷ்ண நிலையில் கூரை அமைத்து, மிகவும் பத்திரமாக பட்டுப் புழுக்களை வளர்க்கிறார்கள். ஓர் ஏக்கரில் பட்டுக் கூடு தயாரிப்பதற்கு சுமார் ரூ.2.00 இலட்சம் வரை அரசு மானியம் வழங்குவதாகத் தெரிகிறது. அதன்மூலம் வருடத்திற்கு ஓர் ஏக்கருக்கு 2.00 இலட்சம் ரூபாய்க்குமேல் இலாபம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். தஞ்சை டெல்டா மாவட்டத்தில், நெல், கரும்பு விவசாயம் குறைந்துவரும் நேரத்தில், காவேரி, கொள்ளிடக் கரைப் பகுதிகளில் மல்பெரி செடிகள் வளர்ப்பதற்கு இடமும் பட்டுப் புழு வளர்வதற்கு ஏற்ற சீதோஷ்ணமும் உள்ளது. பட்டுக் கூடு உற்பத்திமூலம் அதிக இலாபம் பெறலாம் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த கூடுதலாக பிரகடனம் செய்து, கும்பகோணத்திலேயே பட்டுக் கூடு நிலையத்தை அமைத்திட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும். மத்திய அரசு 20–11–2011 அன்று பட்டு நெசவாளர்கள் பயன்பெறும்வகையில், "RRR–Revise, Revamp, Restructure" *என்ற திட்டத்தை அறிவித்து இத்திட்டத்திற்கு மத்திய அரசு 80 சதவிகிதமும், மாநில அரசு 20 சதவிகித நிதி உதவி அளித்து வருகிறது. இத்திட்டத்தால் கூட்டுறவு நெசவாளர்களுக்கு மட்டும் பயன் கிடைக்கிறது. ஆனால், 70 சதவிகிதம் தனியார் பட்டு நெசவாளர்களுக்கு, 7 ஆண்டுகளாக* "RRR–Revise, Revamp, Restructure" *திட்டத்தின்மூலம் பயன் அனுமதியில் 6 சதவிகித வட்டி கடன் வழங்க வேண்டும். கச்சாப் பொருள் கொள்முதலுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்க வேண்டும்.* Smart card *வழங்கப்பட வேண்டும். கைத்தறித் துறை மூலமாக ஒதுக்கப்பட்ட 11 ரகங்கள் தயாரிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவாரா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. பா. பென்ஜமின்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விவசாயிகளின் நண்பனாகத் திகழும் மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசால் பட்டுக் கூடுகள் விற்பனையில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.*

2018 ஜூன் 26]

பட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக் கூடுகளை கொள்முதல் செய்வதற்கு 20 இடங்களில் அரசு பட்டுக் கூடு கொள்முதல் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவரும் பட்டுக் கூடுகளின் தரம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பெறக்கூடிய பட்டு நூல்களின் "shell Ratio" *கண்டறியப்பட்டு, அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வாறு அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்ட பட்டுக் கூடுகளை பட்டுநூல் உற்பத்தி செய்யும் பட்டு நூற்பாளர்கள் பகிரங்க ஏல முறையில் கொள்முதல் செய்கின்றனர். பட்டுக் கூடுகளுக்குரிய தொகையினை பட்டு நூற்பாளர்களிடமிருந்து பெற்று, விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கு* ECS *மூலம் வழங்கிட கொள்முதல் அங்காடி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பட்டு விவசாயிகளுக்கு பட்டுக் கூடு விற்பனையில் நியாயமான விலை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும், அதே போன்று "கிரியா ஊக்கி" திட்டத்தின்கீழ், பட்டுக் கூடுகளுக்கு முந்தைய செயல்பாடுகளான மல்பெரி நடவு, சொட்டு நீர்ப் பாசன அமைப்பு, தனிப் புழுக் கூடு வளர்ப்புக் குடில் அமைத்தல், மேம்படுத்தப்பட்ட குழு வளர்ப்புத் தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள் கொள்முதல் செய்து வழங்குதல் போன்ற முக்கியத் திட்டங்களுக்கு மத்திய பட்டு வாரியம், 75 விழுக்காடு மானிய உதவி அளித்து வந்தது.*

முற்பகல் 11–35

இந்த மானிய உதவித் தொகையை மத்திய பட்டு வாரியம் 2015–2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தியுள்ளது. இருப்பினும் பட்டு விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, மேற்கூறப்பட்ட முக்கிய திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திட, மத்திய அரசின் பங்கினையும் சேர்த்து, மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசே வழங்க முடிவெடுத்து, கடந்த 2015–2016 ஆம் ஆண்டில் 22.55 கோடி ரூபாயும், 2016–2017 ஆம் ஆண்டில் 17.91 கோடி ரூபாயும், 2017–2018 ஆம் ஆண்டில் ரூபாய் 17.91 கோடி ரூபாயும் நிதியை வழங்கி பட்டு விவசாயிகளின் நலனைக் காத்து வருகிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

[2018 ஜூன் 26

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினாக்கள்—விடைகள் நேரம் முடிவுற்றது.*

[குறிப்பு: *ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடம்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]*

2. தகவல் கோரல்

அமைச்சரவைக் கூட்ட அறையில் அவை நடவடிக்கைகளைப் பார்க்கும் வசதியைப் போன்று எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள் அறைகளிலும் செய்யக் கோருதல் குறித்து

திரு. துரைமுருகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*
. .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர், சிறிது நேரம் இருங்கள். அரசினர் தனித் தீர்மானம் வருகிறது. (குறுக்கீடு) சரி, பேசுங்கள்.*

***திரு. துரைமுருகன்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கெனவே இந்தச் சபையில் தங்களிடத்திலே ஒருமுறை கேட்டேன். Officers எல்லாம் எங்கே என்று கேட்டேன். அதற்குத் தாங்கள் பக்கத்தில் உள்ள அறையில் இருக்கிறார்கள். அங்கு T.V. வைத்திருக்கிறேன். அதில் அவர்கள் பார்க்கிறார்கள் என்று சொன்னீர்கள். இந்த அவையைத் தவிர அவையின் நடவடிக்கை குறித்த படப்பிடிப்புகள் எல்லாம் எங்கும் போகக் கூடாது என்று நான் சொன்னேன். இப்போது உங்களது உத்தரவின்பேரில், அங்கு T.V. வைக்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன். உங்கள் உத்தரவில் நான் தலையிடவில்லை. உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது.*

ஆக, இங்குள்ள பக்கத்து அறையில் Cabinet meeting நடக்கும் அறையில் T.V. வைக்கப்பட்டிருப்பதால் அங்கு அவை நடவடிக்கைகளை அதிகாரிகள் எல்லாம் பார்க்கிறார்கள் அல்லவா? அப்படியென்றால், உங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அறையிலும் T.V. வைத்து படம் பார்க்க வசதி செய்யவேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறையில் இருக்கிறதோ இல்லையோ?